

# Tamil Murli Quiz 14-12-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

## Q.1) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

வினாச நேரம் நெருங்குகிறது என்பதன் அடையாளம் என்ன?

- A. ☒ நம்முடைய தந்தை வந்து விட்டார் என அனைவருக்கும் தெரிந்துக் கொண்டே போகும்.
- B. ☒ இப்போது புது உலகின் ஸ்தாபனை, பழைய உலகின் அழிவு ஏற்பட போகிறது என்பது பலருக்கு காட்சிகள் கிடைக்கும்.
- C. ☒ சன்னியாசிகள், ராஜாக்கள் போன்றோருக்கு ஞானம் கிடைக்கும்.
- D. ☒ எல்லையற்ற தந்தை வந்துவிட்டார் என்பதைக் கேட்கும் போது அவரே சத்தி அளிப்பார் என்றால் பலர் வருவார்கள்.
- E. ☒ செய்திதாட்கள் மூலமாக பலருக்கு செய்தி கிடைக்கும்.
- F. ☒ குழந்தைகளாகிய நீங்கள் ஆதம் உணர்வுடைவராகிக் கொண்டே போவீர்கள், ஒரு பாபாவின் நினைவில் அதீந்திரிய சுகத்தில் இருப்பீர்கள்

Explanation:

## Q.2) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

உங்களுக்கு யாரிடமிருந்து சொத்து கிடைக்கிறது?

- A. ☒ எல்லையற்ற தந்தையிடமிருந்தும்
- B. ☐ அலௌகீக தந்தையிடமிருந்தும்
- C. ☒ லௌகீக தந்தையிடமிருந்தும்
- D. ☒ பாரலௌகீக தந்தையிடமிருந்தும்

Explanation: அலௌகீக தந்தையிடமிருந்து சொத்து கிடைக்காது என தந்தை புரிய வைத்திருக்கிறார். இவரே அவரிடமிருந்து தான் சொத்தை அடைகிறார்.

## Q.3) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

பக்தி மார்க்கத்தில் கூட லௌகீக மற்றும் பாரலௌகீக தந்தை இருவரும் நினைவிற்கு வருகிறார்கள். இவரை (அலௌகீக) நினைவு செய்வதில்லை. ஏனென்றால்,

- A. ☐ இவரிடமிருந்து சொத்து கிடைப்பதில்லை.
- B. ☐ இவரைப் பற்றிய ஞானம் யாரிடத்திலும் இல்லை.
- C. ☐ இவர் தந்தை அல்ல.
- D. ☐ இவரை நினைவு செய்வதால் பயனில்லை.

Explanation:

## Q.4) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:

லௌகீக தந்தையின் சொத்திற்காக எவ்வளவு சண்டை நடக்கிறது. இங்கேயோ சண்டையின் விஷயம் எதுவும் இல்லை. \_\_\_\_\_ என்றால் எல்லையற்ற சொத்தும் கிடைக்காது.

- A. ☐ சரியாக ஞானத்தைப் படிக்க வில்லை
- B. ☐ தந்தையை நினைக்க வில்லை
- C. ☐ தூய்மையாக ஆகவில்லை
- D. ☐ பூஜிக்கத் தகுந்த ஆத்மாவாய் மாறவில்லை

Explanation:

## Q.5) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:

பரந்தாமம் அல்லது முக்தி தாமத்திற்கு உங்களைத் தவிர யாரும் இந்த முயற்சி இல்லாமல் செல்ல முடியாது. யார் \_\_\_\_\_ அவர்கள் தான் போக முடியும்.

- A. ☐ நன்கு முயற்சி செய்வார்களோ
- B. ☐ நன்கு நினைக்கிறார்களோ
- C. ☐ தூய்மை ஆகின்றார்களோ
- D. ☐ நன்கு தேர்ச்சி பெறுகிறார்களோ

Explanation:

Q.6) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

பக்தி மார்க்கத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது. இங்கே உங்களுடைய புத்தியில் நாம் பாபாவிடம் திரும்பப் போக வேண்டும் என்பது இருக்கிறது. மாலையை கணக்கிட்டுப் பார்ப்போம். மாலையின் யாவை?

- A. ☒ விஷ்ணுவின் மலை
- B. ☒ பிரம்மாவின் மலை
- C. ☐ பிராமணர்களின் மலை
- D. ☒ ருத்திரனின் மலை

Explanation:

Q.7) கோடிட்ட இடத்தை சரியான விடை கிண்டு நிரப்பவும்:

முதன் முதலில் \_\_\_\_\_ மலை உருவாகியது.

- A. ☐ விஷ்ணுவின்
- B. ☐ பிரம்மாவின்
- C. ☐ பிராமணர்களின்
- D. ☒ ருத்திரனின்

Explanation:

Q.8) சரியா? தவறா?

ஒரு தந்தைதான் இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவரே கீதையின் பகவான் ஆவார். அனைவருக்கும் இந்த பாபாவின் அழைப்பு அல்லது செய்தியை அளியுங்கள். மற்ற விஷயங்கள் அனைத்தும் ஞான அலங்காரம் ஆகும்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Explanation:

Q.9) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

ஆத்மா,

- A. ☒ ஆத்மாவில் 84 பிறவிகளின் பதிவு இருக்கிறது
- B. ☒ ஆத்மா அழிவற்றது
- C. ☒ ஆத்மாக்களுக்கு பாபா புரிய வைக்கின்றார்
- D. ☒ ஆத்மா ஆண் பெண் என்று கூற முடியாது
- E. ☒ ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள் என்றால் சகோதர சகோதரன் ஆகிவிடுகிறார்கள்
- F. ☒ அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையிடமிருந்து சொத்து அடைய உரிமை இருக்கிறது

Explanation:

Q.10) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:

\_\_\_\_\_ ஒரு போதும் பசியில் இறக்க மாட்டார்கள்.

- A. ☐ சேவையாளர்கள்
- B. ☒ சக்திசாலியான சேவையாளர்கள்
- C. ☐ அன்பான குழந்தைகள்
- D. ☐ ஞானிகள்

Explanation: